

சாட்சி : PW1 பாஸ்கரன், த/பெ நடேசன்	அ.வ.எண்.263/2015	10.06.2026
---------------------------------------	------------------	------------

குறுக்கு விசாரணை

1. வா.சா.ஆ.14 ஆவணம் எங்களுக்குண்டான கிரையப்பத்திரம். மேற்படி கிரைய ஆவணம் சர்வே எண்.382/4 க்குரியது என்றால் சரிதான். மேற்படி ஆவணத்தில் கண்ட சொத்திற்கு வடபுறம் உள்ள சொத்தானது எங்களுக்கு சொந்தமானது தான். அதன் சர்வே எண்.382/3 ஆகும். வா.சா.ஆ.14 ல் வடபுறம் எல்லையாக எங்களது பெயர் காணப்படவில்லை என்றால் சரிதான். வா.சா.ஆ.14 ல் கண்ட சொத்தை வாங்குவதற்கு முன்பாக சர்வே எண்.382/3 ல் கண்ட சொத்தை வாங்கிவிட்டோம். எதனால் வா.சா.ஆ.14 ல் வடபுற எல்லையில் எங்களது பெயர் குறிப்பிடப்படவில்லை என்றால் நான்கெல்லையை நான் பார்க்கவில்லை.
2. வா.சா.ஆ.15 முதல் வா.சா.ஆ.20 வரையிலான ஆவணங்களில் கண்ட சொத்துக்கள் சர்வே எண்.382/3 க்குரியது இல்லை என்றால் சரிதான். சர்வே எண்.16/3 சி மற்றும் 16/3 டி ஐ சேர்த்து மொத்தம் எங்களுக்கு எவ்வளவு சொத்துக்கள் என்றால் 22 சென்ட் ஆகும். வருவாய் துறை ஆவணங்களின் அடிப்படையில் சர்வே எண்.16/3 சி மற்றும் 16/3 டி ஆகியவற்றின் அளவு மொத்தம் 24 சென்ட் வருகிறது என்றால் சரிதான். மேற்படி 2 சென்ட் கூடுதலாக இருந்தது தொடர்பாக எனக்கு தெரியுமா என்றால் ஆவணங்களில் உள்ளது தான் எனக்கு தெரியும். 2

சென்ட் கூடுதலாக தான் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றால் சரிதான். வா.சா.ஆ.9 : பி.வா.சா.ஆ.4 ஆவணத்தை 2026 ம் ஆண்டு தான் தாக்கல் செய்தேன் என்றால் சரிதான். மேற்படி ஆவணம் வங்கியில் அடமானத்தில் இருந்ததால் தாக்கல் செய்யவில்லை. வழக்கிற்கு தேவையான மேற்படி ஆவணத்தின் நகலை ஏன் தாக்கல் செய்யவில்லை என்றால் காரணம் தெரியாது. 13.06.2024 ம் தேதியில் இந்நீதிமன்றத்தில் என்னை குறுக்கு விசாரணை செய்த போது மேற்படி குறுக்கு விசாரணையில் வா.சா.ஆ.9 : பி.வா.சா.ஆ.4 ஆவணமானது சர்வே எண்.382/4 க்குரியது என சாட்சியம் அளித்துள்ளேன் என்றால் சரியல்ல.

3. நான் வேண்டுமென்றே வழக்குரை தாக்கல் செய்த போது மேற்படி வா.சா.ஆ.9 : பி.வா.சா.ஆ.4 ஆவணத்தின் அசலை தாக்கல் செய்யவில்லை என்றாலும், எனது குறுக்கு விசாரணை 2024 ம் முடிவுற்ற பின்னர் 2 ஆண்டுகள் பின் யோசனை செய்து மேற்படி ஆவணத்தில் சர்வே எண்ணை மற்றும் மொத்த அளவை திருத்தம் செய்து வா.சா.ஆ.9:பி.வா.சா.ஆ.4 ஆவணத்தை வேண்டுமென்றே காலதாமதமாக தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல.

4. என்னிடம் காட்டப்படும் வா.சா.ஆ.9 ஆவணத்தில் சொத்துவிவரத்தில் எழுத்துக்கள் பட்டையாக உள்ளது என்றாலும், திருத்தல் வரி மட்டும் மெலிதாக உள்ளது என்றாலும் சரிதான். பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக மேற்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் நகலில் அந்த திருத்தம்

வந்திருக்கும் என்றாலும், ஆவணம் பதிவு செய்யப்பட்ட பின்னர் மேற்படி திருத்தம் செய்யப்பட்டதால் நகலில் மேற்படி திருத்தம் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அது பற்றி எனக்கு தெரியாது. பதிவுத்துறையில் பராமரிக்கப்படும் புத்தகம் எண்.1 ல் கண்ட விவரம் தான் சரியானவை என்றாலும், வா.சா.ஆ.9 ல் கண்ட திருத்தம் பின்னிட்டு ஏற்பட்டது என்றாலும் சரியல்ல. என்னுடைய கட்சியின்படி வா.சா.ஆ.9 ஆவணத்தில் உள்ள திருத்தத்தை முறையாக விற்பனையாளரிடமிருந்தும் திருத்தல் பத்திரம் போட்டு தான் வாங்கியிருக்க வேண்டுமே தவிர தற்போது உள்ள ஆவணத்தை கொண்டு எந்த கோரிக்கையும் கேட்க முடியாது என்றால் சரியல்ல. பொய்யான ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளதால் எனது வழக்கு தள்ளபடி செய்யப்பட வேண்டும் என்றால் சரியல்ல.

Signed,
பாஸ்கரன்

சாட்சி சொல்ல சொல்ல திறந்த நீதிமன்றத்தில் என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு அவரால் தட்டச்சு செய்யப்பட்டு பின்பு சாட்சி சரி என ஒப்புக்கொண்டு என் முன்பு கையெழுத்திட்டார்
--

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,
இலால்குடி.